

ஆறாம் வகுப்பு - பொதுத்தமிழ் பாடக்குறிப்புகள் பகுதி - 9

1] வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சம்; மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சம்; கானவர்கள் விழிஎறிந்து வானவரை அழைப்பர்; கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பர் - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்?

1] திருக்குற்றாலக் குறவஞ்சி, திரிகூடராசப்பக் கவிராயர்

2] கலிங்கத்துப்பரணி, சயம் கொண்டார்

3] புறநானூறு, ஒளவையார்

4] நான்மணிக்கடிகை, விளம்பி நாகனார்

2] தேனருவித் திரைமும்பி வானின் வழி ஒழுகும்; செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்; கூனல்இளம் பிறைமுடித்த வேணி அலங்காரர்; குற்றாலத் திரிகூட மலை எங்கள் மலையே ! - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்?

1] திருக்குற்றாலக் குறவஞ்சி, திரிகூடராசப்பக் கவிராயர்

2] கலிங்கத்துப்பரணி, சயம் கொண்டார்

3] புறநானூறு, ஒளவையார்

4] நான்மணிக்கடிகை, விளம்பி நாகனார்

3] ஓடக் காண்பது பூம்புனல் வெள்ளம்; ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்; வாடக் காண்பது மின்னார் மருங்கு வருந்தக் காண்பது சூல்உளைச் சங்கு - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்?

1] திருக்குற்றாலக் குறவஞ்சி, திரிகூடராசப்பக் கவிராயர்

2] கலிங்கத்துப்பரணி, சயம் கொண்டார்

3] புறநானூறு, ஒளவையார்

4] நான்மணிக்கடிகை, விளம்பி நாகனார்

4] போடக் காண்பது பூமியில் வித்து புலம்பக் காண்பது கிண்கிணிக் கொத்து தேடக் காண்பது நல்லறம் கீர்த்தி திருக்குற றாலர் தென் ஆரிய நாடே - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்?

1] திருக்குற்றாலக் குறவஞ்சி, திரிகூடராசப்பக் கவிராயர்

2] கலிங்கத்துப்பரணி, சயம் கொண்டார்

3] புறநானூறு, ஒளவையார்

4] நான்மணிக்கடிகை, விளம்பி நாகனார்

5] பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.

1] வானரங்கள் - ஆண் குரங்குகள்

2] மந்தி - பெண் யானை

3] வான்கவிகள் - தேவர்கள்

4] வேணி - சடை

குறிப்பு :- மந்தி - பெண் குரங்கு

6] பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.

- 1) மின்னார் - பெண்கள்
 - 2) மருங்கு - இடை
 - 3) சூல் உளை - கருவைத்தாங்கும் பெண்
 - 4) பரி - கரடி
- குறிப்பு :- பரி - குதிரை

7) திருக்குற்றாலக் குறவஞ்சி ----- இல் ஒன்று.

- 1) எட்டுத்தொகை
- 2) பத்துப்பாட்டு
- 3) பதினெண்கீழ்க்கணக்கு
- 4) குறவஞ்சி என்னும் இலக்கிய வகை

8) பிஞ்சு கிடக்கும் பெருமழைக்குத் தாங்காது; மிஞ்சு அதனுள் வெயில்ஒழுகும் - தஞ்சம்என்றோர்; வேட்டதுஅருள் முத்துசுவா மித்துரைரா சேந்திராகேள் ! கோட்டுமரம் பீற்றல் குடை - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

- 1) புறநானூறு
- 2) நான்மணிக்கடிகை
- 3) பழமொழி நானூறு
- 4) தனிப் பாடல் திரட்டில் இடம்பெற்றுள்ள சிலேடைப்பாடல் (மரமும் பழைய குடையும்)

9] பிஞ்சு கிடக்கும் பெருமழைக்குத் தாங்காது; மிஞ்சு அதனுள் வெயில்ஒழுகும் - தஞ்சம்என்றோர்; வேட்டதுஅருள் முத்துசுவா மித்துரைரா சேந்திராகேள் ! கோட்டுமரம் பீற்றல் குடை - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?

1] கம்பர்

2] ஒளவையார்

3] பாரதியார்

4] அழகிய சொக்கநாதப் புலவர்

10] அழகிய சொக்கநாதப் புலவர் மாவட்டத்தில் உள்ள தச்சநல்லூரில் பிறந்தவர்.

1] விருதுநகர்

2] தூத்துக்குடி

3] திருநெல்வேலி

4] மதுரை

11] அழகிய சொக்கநாதப் புலவர் அவர்களின் காலம்?

1] கி.பி. 17 ஆம் நூற்றாண்டு

2] கி.பி. 18 ஆம் நூற்றாண்டு

3] கி.பி. 19 ஆம் நூற்றாண்டு

4] கி.பி. 20 ஆம் நூற்றாண்டு

12) ஒரு சொல்லோ தொடரோ இருபொருள் தருமாறு பாடுவது ----- எனப்படும்.

1) அணி

2) பொருள்கோள்

3) சிலேடை

4) வழ

குறிப்பு :- ஒரு சொல்லோ தொடரோ இருபொருள் தருமாறு பாடுவது சிலேடை எனப்படும். இதனை “இரட்டுறமொழிதல்” எனவும் கூறுவர்.

13) இரட்டுறமொழிதல் - பிரித்து எழுதுக.

1) இரட்டுற + மொழிதல்

2) இரண்டு + மொழி + தல்

3) இரண்டு + மொழிதல்

4) இரண்டு + உற + மொழிதல்

14) அ. இ. உ - ஆகிய எழுத்துக்கள் -----?

1) வினா எழுத்துகள்

2) சுட்டெழுத்துகள்

3) மறை எழுத்துகள்

4) இவற்றில் ஏதுமில்லை

15] எ, யா, ஆ, ஓ, ஏ - ஆகிய எழுத்துக்கள் -----?

1] வினா எழுத்துகள்

2] சுட்டெழுத்துகள்

3] மறை எழுத்துகள்

4] இவற்றில் ஏதுமில்லை

16] சொல் எத்தனை வகைப்படும்?

1] 1 2] 2 3] 3 4] 4

குறிப்பு :- சொல் 4 வகைப்படும். அவையாவன:- பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல்.

17] பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்?

1] 1 2] 2 3] 3 4] 4

குறிப்பு :- பெயர்ச்சொல் 2 வகைப்படும். அவையாவன:- உயர்திணைச்சொல், அஃறிணைச்சொல்.

18] உலகப் புத்தக நாள் ?

1] ஜனவரி 7

2] ஏப்ரல் 23

3] ஜூன் 5

4] டிசம்பர் 7

19] குழந்தைகள் நாள்?

1] ஜனவரி 7

2] நவம்பர் 14

3] ஜூன் 5

4] டிசம்பர் 7

20] சுற்றுச்சூழல் நாள்?

1] ஜனவரி 7

2] நவம்பர் 14

3] ஜூன் 5

4] டிசம்பர் 7

21] கொடி நாள்?

1] ஜனவரி 7

2] நவம்பர் 14

3] ஜூன் 5

4] டிசம்பர் 7



22] தேசிய ஒருமைப்பட்டு நாள்?

1] ஜனவரி 7

2] நவம்பர் 19

3] ஜூன் 5

4] டிசம்பர் 7

23] மனித உரிமைகள் நாள்?

1] ஜனவரி 7

2] நவம்பர் 14

3] ஜூன் 5

4] டிசம்பர் 10

